

---

## Shri Venkatesha Karavalamba Stotra

---

ஸ்ரீவேங்கடேஸ கராவலம்ப<sup>3</sup>ஸ்தோத்ரம்

---

### Document Information

---



---

Text title : Shri Venkatesha Karavalamba Stotra

File name : vnktshkarMean.itx

Category : vishhnu, venkateshwara, nRisiMhabhAratIsvAmi, vishnu

Location : doc\_vishhnu

Author : Shri Nrisinha Bharati of Shringeri Math

Transliterated by : Sunder Hattangadi

Proofread by : Sunder Hattangadi

Translated by : A. Narayanaswami

Description-comments : Hymn to Shri Venkatesha

Latest update : May 1, 2021

Send corrections to : Sanskrit@cheerful.com

---

This text is prepared by volunteers and is to be used for personal study and research. The file is not to be copied or reposted without permission, for promotion of any website or individuals or for commercial purpose.

**Please help to maintain respect for volunteer spirit.**

---

Please note that proofreading is done using Devanagari version and other language/scripts are generated using **sanscript**.

---

May 1, 2021

*sanskritdocuments.org*

---



---

Shri Venkatesha Karavalamba Stotra

---

ஸ்ரீவேங்கடேஸ கராவலம்ப<sup>3</sup>ஸ்தோத்ரம்

---



Hymn to Shri Venkatesha for the support of his hand

Translation by A. Narayanaswami

ஸ்ரீஸேஷஸைலஸுநிகேதந தி<sup>3</sup>வ்யமூர்தே

நாராயணச்யுத ஹரே நலிநாயதாக்ஷ |

லீலாகடாக்ஷபிரக்ஷிதஸர்வலோக

ஸ்ரீவேங்கடேஸ மம தே<sup>3</sup>ஹி கராவலம்ப<sup>3</sup>ம் || 1 ||

O Shri Venkatesha, you who have your magnificent  
abode on the Shesha Hills, you of the divine form,  
Narayana, Achyuta, Hari, with eyes broad as  
lotus petals, you who protect all the worlds  
with a playful sidelong glance of your eyes,  
give me the support of your hand. 1.

ப<sup>3</sup>ரஹ்மாதி<sup>3</sup>வந்தி<sup>3</sup>தபதா<sup>3</sup>ம்பு<sup>3</sup>ஜு ஸங்க<sup>2</sup>பாணே

ஸ்ரீமத்ஸுத<sup>3</sup>ர்ஸநஸுஸோபி<sup>4</sup>ததி<sup>3</sup>வ்யஹஸ்த |

காருண்யஸாக<sup>3</sup>ர் ஸரண்ய ஸுபுண்யமூர்தே

ஸ்ரீவேங்கடேஸ மம தே<sup>3</sup>ஹி கராவலம்ப<sup>3</sup>ம் || 2 ||

O Shri Venkatesha, whose lotus-like feet  
Brahma and other gods worship, you with the  
conch in your hand, whose divine hand is well  
adorned with the Sudarshana discus, you ocean of  
mercy, the refuge of all, embodiment of purity,  
give me the support of your hand. 2.

வேதா<sup>3</sup>ந்த-வேத்<sup>3</sup>ய ப<sup>4</sup>வஸாக<sup>3</sup>ர்-கர்ணதா<sup>4</sup>ர்

ஸ்ரீபத்<sup>3</sup>மநாப<sup>4</sup> கமலார்சிதபாத<sup>3</sup>பத்<sup>3</sup>ம் |

லோகைக-பாவந பராத்பர பாபஹாரிந்

ஸ்ரீவேங்கடேஸ மம தே<sup>3</sup>ஹி கராவலம்ப<sup>3</sup>ம் || 3 ||

O Shri Venkatesha, who are to be comprehended from the Upanishads, who are the pilot for all to cross the ocean of worldly life, O Shri Padmanabha whose lotus-like feet Laxmi worships, who alone make the world a holy place, O you Vishnu who remove all sins, give me the support of your hand. 3.

லக்ஷ்மீபதே நிக்<sup>3</sup>மலக்ஷய நிஜஸ்வரூப  
காமாதீ<sup>3</sup>தோ<sup>3</sup>ஷ்பரிஹாரக போ<sup>3</sup>த<sup>4</sup>தா<sup>3</sup>யிந் |  
தை<sup>3</sup>த்யாதி<sup>3</sup>மர்த<sup>3</sup>ந ஜநார்த<sup>3</sup>ந வாஸுதே<sup>3</sup>வ (தை<sup>3</sup>த்யாரிமர்த<sup>3</sup>ந)  
ஸ்ரீவேங்கடேஸு மம தே<sup>3</sup>ஹி கராவலம்பீம் || 4 ||

O Shri Venkatesha, husband of Laxmi, whose innate nature is the theme of the Vedas, you who impart self-realization that takes away lust and other evils, who put down the Asuras and others of ill intent, O Janardana, Vasudeva, give me the support of your hand. 4.

தாபத்ரயம் ஹர விபோ<sup>4</sup> ரப<sup>4</sup>ஸாந்முரா<sup>4</sup>ரே  
ஸம்ரக்ஷ மாம் கருணயா ஸரஸீருஹாக்ஷ |  
மச்சி<sup>2</sup>ஷ்யமித்யநுதி<sup>3</sup>நம் பரி<sup>3</sup>ரக்ஷ விஷ்ணோ (மச்சி<sup>2</sup>ஷ்யமமப்யநுதி<sup>3</sup>நம்)  
ஸ்ரீவேங்கடேஸு மம தே<sup>3</sup>ஹி கராவலம்பீம் || 5 ||

O Shri Venkatesha, rid me fast of the three miseries (of spiritual, material, and supernatural origin) that afflict man, all-powerful Murare, in your compassion, you with eyes like the lotus, protect me; and, O Vishnu, considering me your disciple, protect me every day; and give me the support of your hand. 5.

ஸ்ரீஜாதருபநவரத்நலஸைக்கிரீட-  
கஸ்தூரிகாதிலகஸோபி<sup>4</sup>லலாடதே<sup>3</sup>ஸு |  
ராகேந்து<sup>3</sup>பி<sup>3</sup>ம்ப<sup>3</sup>வத<sup>3</sup>நாம்பு<sup>3</sup>ஜ வாரிஜாக்ஷ  
ஸ்ரீவேங்கடேஸு மம தே<sup>3</sup>ஹி கராவலம்பீம் || 6 ||

O Shri Venkatesha, with the golden crown glittering with the nine kinds of gems, with

your forehead adorned with the marking done  
with the musk, you with the lotus-like face  
resembling the moon at the full and eyes  
like the lotus, give me the support of your hand. 6.

வந்தா<sup>3</sup>ருலோக-வரதா<sup>3</sup>ந-வசோவிலாஸ  
ரத்நா<sup>4</sup>யஹாரபரிஸோபி<sup>4</sup>தகம்பி<sup>3</sup>கண்ட<sup>2</sup> |  
கேயூரரத்ந ஸுவிபா<sup>4</sup>ஸி-தி<sup>3</sup>க<sup>3</sup>ந்தரால  
ஸ்ரீவேங்கடேஸு மம தே<sup>3</sup>ஹி கராவலம்பீம் || 7 ||

O Shri Venkatesha, whose gracious words bestow  
the boons sought by the crowd praising your glories,  
whose conch-like neck is adorned with a necklace  
studded with precious stones, the bright gems on  
whose shoulder ornament illumine the horizons of  
the compass, give me the support of your hand. 7.

தி<sup>3</sup>வ்யாங்க<sup>3</sup>தா<sup>3</sup>ங்கிதபு<sup>4</sup>ஜத்<sup>3</sup>வய மங்க<sup>3</sup>ளாத்மந்  
கேயூரபூ<sup>4</sup>ஷ்ண ஸுஸோபி<sup>4</sup>ததீ<sup>3</sup>ர்க<sup>4</sup>பா<sup>3</sup>ஹோ |  
நாகே<sup>3</sup>ந்தீ<sup>3</sup>ர-கங்கணகரத்<sup>3</sup>வயகாமதா<sup>3</sup>யிந்  
ஸ்ரீவேங்கடேஸு மம தே<sup>3</sup>ஹி கராவலம்பீம் || 8 ||

O Shri Venkatesha, you who have your upper  
arms bedecked with bracelets, who are the spirit of  
auspiciousness, who are adorned with shoulder ornaments,  
who have the lords of the serpents for wristbands on  
both your hands, who give (your devotees) all they  
desire, give me the support of your hand. 8.

ஸ்வாமிந் ஜக<sup>3</sup>தீ<sup>3</sup>த<sup>4</sup>ரண வாரிதி<sup>4</sup>மத்<sup>4</sup>யமக்<sup>3</sup>ந்  
மாமுத்<sup>3</sup>தா<sup>4</sup>ரய க்ரு<sup>3</sup>பயா கருணாயோதே<sup>4</sup> |  
லக்ஷமீம்ஸ்ச தே<sup>3</sup>ஹி மம த<sup>4</sup>ர்ம ஸம்ரு<sup>3</sup>த்தீ<sup>4</sup>ஹேதும் (தே<sup>3</sup>ஹி விபுலாம்ரு<sup>3</sup>ணவாரணய)  
ஸ்ரீவேங்கடேஸு மம தே<sup>3</sup>ஹி கராவலம்பீம் || 9 ||

O Shri Venkatesha, Lord, who support the  
universe, ocean of compassion, I  
pray, in your mercy, lift me up who am sunk in  
the middle of the sea (of mundane pursuits);

also bestow on me the auspicious outlook which is the basis for the accumulation of spiritual merit, and give me the support of your hand. 9.

தி<sup>3</sup>வ்யாங்க<sup>3</sup>ரா<sup>3</sup>க<sup>3</sup>பரிசர்சிதகோமலாங்க<sup>3</sup>  
 பீதாம்ப<sup>3</sup>ராவ்ரு<sup>3</sup>த்தநோ தருணர்க பா<sup>4</sup>ஸ  
 ஸத்யாஞ்சநாப<sup>4</sup>பரிதா<sup>4</sup>ந ஸுபத்துய<sup>3</sup>ந்த<sup>4</sup> (ஸுபட்ட)  
 ஸ்ரீவேங்கடேஸு மம தே<sup>3</sup>ஹி கராவலம்பீம் || 10 ||

O Shri Venkatesha, whose handsome body is smeared with a heavenly (coloring) powder and is covered with a yellow cloth, whose brightness is like that of the morning sun, who have Brahma (the Creator) in your navel, and whose waist is tied with a cloth, give me the support of your hand. 10.

ரத்நாட்<sup>4</sup>யதா<sup>3</sup>மஸுநிப<sup>3</sup>த்<sup>3</sup>த<sup>4</sup>-கடி-ப்ரதே<sup>3</sup>ஸ  
 மாணிக்யத<sup>3</sup>ர்பணஸுஸந்நிப<sup>4</sup>ஜாநுதே<sup>3</sup>ஸ |  
 ஜங்கா<sup>4</sup>த்<sup>3</sup>வயேந பரிமோஹிதஸர்வலோக  
 ஸ்ரீவேங்கடேஸு மம தே<sup>3</sup>ஹி கராவலம்பீம் || 11 ||

O Shri Venkatesha, who have your waist well-secured with a band studded with gems, whose knees resemble mirrors wrought of the ruby, who captivate the entire world by (the beauty of) your feet, give me the support of your hand. 12.

லோகைகபாவந-ஸரித்பரிஸோபி<sup>4</sup>தாங்க<sup>4</sup>ரே (பாவந லஸத்பரிஸோபி<sup>4</sup>தாங்க<sup>4</sup>ரே)  
 த்வத்பாத<sup>3</sup>த்<sup>3</sup>ர்ஸந தி<sup>3</sup>நே ச மமாக<sup>4</sup>மீஸ | (தி<sup>3</sup>நேஸமஹாப்ரஸாதா<sup>3</sup>த்)  
 ஹார்த<sup>3</sup>ம் தமஸ்ச ஸகலம் லயமாப பூ<sup>4</sup>மந்  
 ஸ்ரீவேங்கடேஸு மம தே<sup>3</sup>ஹி கராவலம்பீம் || 12 ||

O Shri Venkatesha, whose feet are lustrous with the river (Ganga) that purifies the universe, the day I had sight of your feet, my sins and the (spiritual) darkness in my heart were all dissolved away, O sovereign Lord; give me the support of your hand. 12.

காமாதி<sup>3</sup>-வைரி-நிவஹோச்யுத மே ப்ரயாத: (நிவஹோ<sup>5</sup>ப்ரியதாம்)

தா<sup>3</sup>ரித்<sup>3</sup>ர்யமப்யபக<sup>3</sup>தம் ஸகலம் த<sup>3</sup>யாலோ |  
தீ<sup>3</sup>நம் ச மாம் ஸமவலோக்ய த<sup>3</sup>யார்த்<sup>3</sup>ரத்<sup>3</sup>ரு<sup>3</sup>ஷ்ட்யா  
ஸ்ரீவேங்கடேஸு மம தே<sup>3</sup>ஹி கராவலம்ப<sup>3</sup>ம் || 13 ||

O Shri Venkatesha, when you looked me over  
while I was in distress, with eyes full of  
compassion, all the enemies (to spiritual progress),  
lust, and other evil passions departed from me,  
and, merciful One, all my poverty vanished; give  
me the support of your hand. 13.

ஸ்ரீவேங்கடேஸுபத<sup>3</sup>பங்கஜஷ்டப்பதே<sup>3</sup>ந  
ஸ்ரீமந்ந்ரு<sup>3</sup>ஸிம்ஹயதிநா ரசிதம் ஜக<sup>3</sup>த்யாம் |  
ஏதத்பட<sup>2</sup>ந்தி மநுஜா: புருஷோத்தமஸ்ய  
தே ப்ராப்நுவந்தி பரமாம் பத<sup>3</sup>வீம் முராரே: || 14 ||


These verses were composed by the sanniyasin Shriman  
Nrisinha, who was like a honey-bee hovering over the lotus  
feet of Shri Venkatesha. Those mortals who recite them  
will attain to the supreme world of Visnu. 14.


|| இதி ஸ்ரீ ஸ்ரு<sup>3</sup>ங்கே<sup>3</sup>ரி ஜக<sup>3</sup>த்<sup>3</sup>கு<sup>3</sup>ரு<sup>3</sup>ணா ஸ்ரீ ந்ரு<sup>3</sup>ஸிம்ஹ பா<sup>4</sup>ரதி  
ஸ்வாமிநா ரசிதம் ஸ்ரீவேங்கடேஸு கராவலம்ப<sup>3</sup>ஸ்தோத்ரம் ஸம்பூர்ணம் ||  
Thus completes the Shri Venkatesha

Karavalamba Stotram composed by Shri  
Nrisinha Bharati Svami, the Jagadguru of Sringeri.

Note: Among the 36 Jagadgurus, starting with Adi Shankaracharya,  
who have adorned the Shringeri Muth since it was  
founded twelve centuries ago, eight have had the name  
Nrisinha (Narasinha) Bharati. We do not know which  
of the eight is the author of this beautiful hymn.

Encoded by Sunder Hattangadi

——  
*Shri Venkatesha Karavalamba Stotra*  
pdf was typeset on May 1, 2021

——  
Please send corrections to [sanskrit@cheerful.com](mailto:sanskrit@cheerful.com)

